

க. ஜி. பேருந்து

தெனியான்

தெனியான்

சிரித்திரன் வெளியிடும் சிறுவர் சஞ்சிதை

# கண்டமனி

மார்ச்

1975



தம

75

நாடுவோழி பயிர் வளர்ப்பேன்  
நாடுகாக்க உயிர் கொடுப்பேன்

பார்வதி நீரை குடித்து  
வாய்விடும் சிறை வாய்விடும்

# கண்மணி

கடமேயோ கண்ணனது....  
காலமோ மணியானது....

கண-1 மணி-3 • • • பங்குணி-1975

அன்புக்குரிய தம்பி தங்கைகளுக்கு  
வணக்கம்!




இதோ உங்கள் கைகளில் கண்மணி  
மூன்றுவது இதழ் மலர்ந்துள்ளது. கடத்த  
இரண்டு இதழ்க்களுக்கும் நீங்கள் காட்டிய வச  
வேற்பு கண்மணி உங்களை எவ்வாறு கவர்ந்துள்ளது  
என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. உங்களின் ஆர்  
வழம், ஆற்றலும் அளப்பரியது என்பதை தினமும் எமக்கு  
வரும் உங்களின் படைப்புக்கள் நிரூபிக்கின்றன. கதைகள்,  
கவிதைகள், பள்ளிப்பகிடி, புழுக்கும் போட்டி இப்படி எல்லா  
வற்றிலும் நீங்கள் காட்டும் கரை கடத்த ஆர்வம் எமக்கு நம்  
பிக்கை ஊட்டுவதாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். இம்  
முறை இன்னும் புதிய போட்டிகள், கருத்தான் கவிதைகள்,  
கதைகள், கருத்தான் படங்கள் ஆகிய அம்சங்கள் வெளியாகி  
யுள்ளன.

ஓளி மிக்க எதிர்காலத்தை நோக்கி விடா முயற்சியுட  
னும், நம்பிக்கையுடனும், மனே தைரியத்துடனும் முன்  
னேறுவோமானால் வெற்றி எங்கள் கைகளை ஏந்தடைந்  
துவிடும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தன்னம்  
பிக்கையும், தளராதமனவுறுதியும் உடையவர்களா  
கவும் உண்மையான உழைப்புக்கு மதிப்பளிப்பவர்  
களாகவும் திகழ்ந்து உங்களின் ஆற்றல்களின் மூலம்  
நம் நாடு பெருமையுறும் விதத்தில் உயரவேண்டு  
மென்பது எமது தவிர்க்கமுடியாத ஆசையாகும்.  
கண்மணி அதற்கு வழி காட்டும் என நம்புகிழு  
கிறோம். மீண்டும் அடுத்த இதழில்  
சந்திப்போம். நன்றி.

# வெற்றி

உ  
ங்  
க  
ள்



## கைகளிலே—

என்றும் தளர்ச்சியடையாத உறுதி மிக்க உணர்வு.  
எதற்கும் கூச்சப்படாத தீட்சண்யம் மிக்க பார்வை.  
எப்பொழுதும் அலை பாயாத சீரான சிந்தனை.  
இம்முன்றும் உள்ளவனுக நீ இருப்பாயேயானால்  
உனக்கு வெற்றி நிச்சயமோ.



பெரிய சாதனைகள் யாவும் உடற் பலத்தினால்ல  
லாது விடாழுயற்சி மிக்கமானேபலத்தினாலேயே சாதிக்கப்  
பட்டுள்ளன.

ஒருவன் உறுதியுடன் ஒரு நாளுக்கு மூன்று மணித்  
தியாலங்கள் வீதம் ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக  
விடாழுயற்சியுடன் நடப்பானேயானால் பூமியின் சுற்  
லளவு தூரத்தை நடந்து முடித்துவிடுவான்.



விடாழுயற்சி பலவீனமானவனுக்கு சக்தி யைக்  
கொடுக்கிறது. உலகின் செல்வத்தையெல்லாம் அடைய  
பாதை வகுக்கிறது—

கல்லும் மூள்ளும் நிறைந்த கட்டாந்தரைகளையும்  
பாலைவனங்களையும்கூட மனோரம்யமான வசந்தகாலச்  
சோலைகளாக்கிவிடுகிறது.

# கலைக்கணமணி



பரதக்கலையை முறைபாகப் பயின்றுள்ள கலைக்கணமணி கனுள் ஒருவரான செல்வி பாமதி கனகசபை எதிர்காலத் தில் நம் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த கலைச் செல்வியாகத் திகழக் கணமணி வாழ்த்துகிறோன்.

## இறுந்திரு

வரிக்குதிரை, லாமா, கொரில்லா, ஆர்மடிலோ ஏன் னும் எறுமெபு தின்னும் அழுங்கு, கீரி, துருவக்கரடி என்பவை எக்கண் டங்களில் அல்லது நாடுகளிற் காணப்படுகின்றன?

வரிக்குதிரை, கொரி ஸ்லா என்பவை ஆபிரிக்காவிலிலும், லாமா, எறுமெபு தின்னும் அழுங்கான ஆர்மடிலோ என்பவை தென்னிமெரிச்காவிலிலும், கீரி, துருவக்கரடி என்பவை முறையே ஆசிய நாடுகளிலும், ஆர்டிக் பகுதிகளிலும் காணப்படுகின்றன.



தொகுப்பு: வ. ந. கிருஷ்ண

இத்தாலிய மொழி யில் ‘நாவல், (Novel) என்னும் சொல் கதையைக் குறிக்கும். அதனால் தான் கற்பனைக் கதையை நாவல் என்னும் பெயரால் அழைக்கப் படதாயிற்று.



பறவைகளெல்லாம் அடைகாத்துக்குஞ்சு பொரிக்கும் என்ற உண்மையை அறிந்திருப்பாய் ஆனால் தீக்கொழி என்னும் பறவையினத்தில் சேவல் தான் முறையாக அடைகாத்துக்குஞ்சு பொரிக்கும் என்பது தெரியுமா?



யானையிலிருந்துதான் தந்தம் கிடைக்கிறது என்பதில்லை. காட்டுப்பன்றி நீர் யானை, ‘வால் ரஸ் போன்ற வலங்குகளும் தன் தந்தத்தைக் கொடுக்கின்றன.

## கண்மணியே வா!

● கண்மணியே என்னருகில்  
வாவடா — கணத  
கேள்டா

ஏழைகளைக் கேழைகளாய்  
எண்ணிவிடாதே — கனம்  
பண்ண திராதே

உழைப்பவரை மிருகமென  
ஒதுக்கி விடாதே — இழிவாய்  
மதித்து விடாதே

உழைக்கிறவர் செத்தைகளில்  
உழல்வதைப் பாரு — அவரின்  
அழுகுரல் கேணு

வியர்வையினைக் கண்டறியார்  
சிரிப்பதைப் பாரு — அவரை  
விரட்டிட வாழு

அயர்வின்றி உழைப்பவர்கள்  
அழுவது ஏடா — அதை  
அழித்திட வாடா

உழைக்கிறவர் பெருமனிதர்  
என்பதைக் கேணு — அவரின்  
துன்பியல் தீரு

புத்தகமே பெரிய தென்ற  
புழகல் எடாதே — தொழிலீஸப்  
பழகா திராதே

எல்லோரும் எல்லாமே  
பெற்றிடல் நல்லம் -- அதைநீ  
கற்றிடல் நல்லம்

கண்மணியே என்னுடைய  
கவிதை நல்லதா -- உன்னைத்  
தழுவவல்லதா

# சும்கீதப்பிசாகு

-அ. ந. கந்தசாமி-

2-ம் அத்தியாயம்

பொறுமைப் பேய்



சாரங்கநாட்டுச் சீரங்கன் காட்டை விட்டு நாட்டுக்கு வந்து வீட்டுக்குள் புகுந்தபோது அவன்து பிள்ளைகள் அங்கே பசியால் அழுதுகொண்டிருந்தார்கள். மூத்தவன் முத்தையா ‘அப்பா பசிக்குது’ என்று கொண்டே ஒடி வந்து சாரங்கனைக் கட்டிக்கொண்ட

டான். இரண்டாவது இந்திரா “அப்பா நீ இவ்வளவு நேரமும் எங்கே போனேய்?” என்று கேட்டுக்கொண்டே ஒடி வந்தாள். மூன்றாவது மூல் லையோ மெஸ்ல நடந்துவந்து அப்பா வடன் நெருங்கி வந்து அவரது வேட்டியைப் பற்றிக்கொண்ட

டான். நாலாவது பையன் நடன சபை அப்பா கையிலிருந்த கண்டாமனியைத் தொட்டு “இதென்ன மனி” என்று கேட்டான் ஆசையுடன். ஐந்தாவது அம்பலவாணனாலே அப்பாவின் முகத்தை அண்ணைந்து பார்த்துக் கொண்டு தன் கண்ணில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

பிள்ளைகளின் துக்கக்கோலத் தைக் கண்டு சாரங்கள் வருந்தி ஞெண்ணாலும், இப்பொழுது மந்திரமணியின் உதவியால் அவர் எண்ணம் சந்தோஷத்தை ஊட்டியது. ஆகவே பிள்ளைகளைப் பார்த்து “இதோ இது ஒரு மந்திரமணி. உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் இது உங்களுக்குத் தரும். எங்கே உங்களுக்கு வேண்டிய சாப்பாடென்ன? சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றுள் சாரங்கன்.

பிள்ளைகள் அதை நம்பவில்லை “அப்பா பொய் சொல்லுகிறார், என்றால் முத்தவன் முத்தையா இரண்டாவது இந்திராவும் “பொய்... பொய்” என்று சத்த மிட்டாள். மூன்றாவது மூலஸையும் நாலாவது நடனசபையும்கூட “பொய்... பொய்” என்று மற்ற வர்களுடன் சேர்ந்து சத்தமிட்டார்கள். ஆனால் கடைக்குட்டி அம்பலவாணன் மட்டும் தான் “எனக்கு சொக்கிளோட்வேணும்” என்று கேட்டான். அப்பாவிடம் தன் மழலைப் பேச்சில் அவன் இவ்வாறு கேட்டதும் சாரங்கன் மந்திரமணியை உயரத் தூக்கி

குலுக்கிவிட்டு “நாறு சொக்கி ளேட்ட...” “நாறு சொக்கி ளேட்ட...” நாறு சொக்கி ளேட்ட என்று மும்மறை உச்சாடனம் செய்தான்.

என்ன ஆச்சரியம்! பிள்ளைகள் திகைத்து நின்றார்கள்—நாறு சொக்கி ளேட்டுகள் அழகாக அடுக்கப்பட்ட வெள்ளித் தட்டு எங்கிருந்தோ மிதந்து வந்து சாரங்கன் கையில் தங்கியது. சாரங்கன் அதிலிருந்த சொக்கி ளேட்டுகளைக் காட்டி “பொய் என்று சொன்னீர்களே இதோ பாருங்கள்! உங்களுக்கு ஒரு சொக்கி ளேட்டும் கொடுக்கமாட்டேன் எல்லாம் அம்பலவாணனுக்குத் தான்” என்று சொல்லி முழுத்தட்டையும் அம்பலவாணனிடம் கொடுத்துவிட்டார்.

பிள்ளைகள் “இல்லைஅப்பா தரியாமல் சொல்லிவிட்டோம். அப்பா சொன்னது மெய்... மெய்! நாங்கள் சொன்னது பொய்!” என்று கூக்கிவிட்டார்கள். அம்பலவாணன் சின்னவளையும் நல்லவன். சொக்கி ளேட்டுகளை எல்லோரோடும் பகிர்ந்து சாப்பிட்டான்.

மந்திரமணியின் ‘டனூர்’ என்ற சத்தமும், பிள்ளைகளின் சந்தோஷ ஆரவாரமும் சாரங்கனின் மனைவி சித்திராங்கியின் காதில் விழ அவளும் அங்கு வந்துவிட்டான் சீரங்கன் அவளுக்கு மந்திரமணியின் சக்தியைக் கூறிவிட்டு வீட்டுக்கு வேண்டிய கட்டில், மேசை,

நாற்காவி போன்ற தளபாடங்கள்; அரிசி, காய்கறி, பழவர்க்கம் போன்ற உணவுப் பொருட்கள்; சீரங்கன், சித்திராங்கினி. பிள்ளைகள் ஆகியோருக்கு வேண்டிய அழகான ஆடைகள். புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள் ஆபரணங்கள் முதலான எல்லாவிதமான பொருள்களும் மந்திரமணியின் உதவியால் பெறப்பட்டன,

அதன்பின் சீரங்கன் எல்லோரோடும் உட்கார்ந்து சாப்பிட்டான். சிறிது நேரத்தின் முன் வறுமையால் பீடிக்கப்பட்டு அழுகை ஒவிகேட்ட அவ்வீட்டில் இப்பொழுது இன்பச் சிரிப்பின் இனிய ஒவிமட்டுமே கேட்டது. சாப்பிட்டு முடிந்ததும் குழந்தைகள் தங்கள் விளையாட்டுப் பொருட்களை எடுத்துக்கொண்டு விளையாடச் சென்றார்கள். அம்பலவாணன் ஒரு ஊதுகுழலை வாயில் வைத்து ஊதி ஆட ஆரம்பித்தான். அவனது வேடிக்கைகளைப் பார்த்து சீரங்கனும் சித்திராங்கியும் மற்றக் கழந்தையும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சீரங்கன் தனது மனைவி சித்திராங்கியிடம் “நாம் ஒரு நல்ல மாடி வீட்டில் வசித்தால் நல்லது அவ்வளவா?” என்றான். சித்திராங்கியும் “ஆம்” என்று பதிலளித்தாள். மந்திரமணி ‘டானர்’ என்று முழங்கியது. சாரங்கன் மாடி வீடு— மாடி வீடு... மாடி வீடு. என்று மூன்றுமுறை உச்சாடனம் செய்தான். அவ்வளவுதான் அவர்களது சிறிய வீடு அழு

கிய பெரிய மாடி வீடாக மாறி விட்டது.

சீரங்கனின் வீடு இவ்வாறு பெரிய மாடி வீடாக மாறி யதை அடுத்த வீட்டில் இருந்து இரண்டு கணகள் அவதானித்துக்கொண்டிருந்தன. அது ஒரு பேயின் கணகள்.. பேயென்ற தும் காட்டி ஒள்ள பேய் என்றே நடுராத்திரியில் காரிருளைவு வரும் பேயென்றே என்னிவிடவேண்டாம். இது நாட்டுப்பேய் வீட்டுப்பேயென்றும் சொல்லலாம். இந்தப் பேய்க்கு மற்றவர்கள் சந்தோஷமாயிருப்பதைக் கண்டால் பெருந்துக்கம். மற்றவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டால் பெரிய சந்தோஷம். இந்தப் பேயைத் தான் பொருமைப் பேய் என்பார்கள். இது ஒரு மனிதப்பேய். அடுத்த வீட்டில் இருந்த இந்த மனிதப்பேய் யன்னாலுடாகச் சீரங்கன் வீட்டில் என்ன நிகழ்கிறது என்று கவனித்துக்கொண்டிருந்தது.

“அப்பாடா இதென்ன சிரிப்பும் சத்தமும்? என்காது வாகிக்கிறதே!” மனிதப்பேய் தன்னுள்தானே உறுமியது.

“இதென்ன அதிசயம்? சின்ன வீடு பெரிய வீடாக மாறிவிட்டதே!” மனிதப்பேய் ஆத்திரத்தோடு சிந்தித்தது.

‘ஆகா எவ்வளவு அழகிய மேசைகள், நாற்காலிகள் நாசமாய்ப் போக” மனிதப் பேய் தன்னுள்தானே சாபமிட்டுக் கொண்டது.

“அதோ அந்தப் பிள்ளைகள் எவ்வளவு நல்லாய்

உடுத்தியிருக்கிறார்கள்! கு... வீடு முழுவதும் விளையாட்டுச்சாமான் கள் இதை நான் எப்படி பொறுப்பேன்! மனிதப் பேய்க் குப் பொருமையால் அழுகை வந்துவிட்டது.

மனிதப் பேயாகிய இந்த அடுத்தவீட்டுப் பேர் வழி யின் பெயர் ஏரம்பன். சீரங்கன் வீட்டில் தான் கண்ட காட்சிகளைப் பற்றி ஏரம் பன் பின்வருமாறு சிந்தித்தான்.

நேற்றுவரை ஏழையாக இருந்த சீரங்கன் திடீரென்று இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனது எப்படி? ஒல்வொரு நாளும் அவனது பிள்ளைகள் பசியால் அழும்போது நான் அதை எவ்வளவு மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டுவந்தேன்? சீரங்கனின் கர்நாடக இசையை விட அந்த இசைதான் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. டப்பா சங்கீதத்தைப்போல் அது எனக்கு இன்பத்தைத் தந்தது. ஆனால் இனிமேல் அவர்கள் பசியால் அழுமாட்டார்கள். எனக்கும் மகிழ்ச்சி கிடையாது. அவர்கள் வீடு மிகவும் சிறியது. ஆனால் அது திடீரோன்று பெரியவீடாக வளர்ந்துவிட்டதே. என்ன மந்திரமோ மாயமோ இது! போய் விசாரித்து வரவேண்டும்,”

இவ்வாறு எண்ணிய ஏரம்பன், சீரங்கன் வீட்டுக்குப் போய் “சீரங்க மச்சானே... சீரங்க மச்சானே... என்ன ஒரே சந்தோஷமாய் இருக்கிறுப் புது வீடுமகட்டிவிட்டாயே இதெல்லா

வற்றையும் பார்க்க நான் எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் தெரியுமா? என் கண் களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது சீரங்க மச்சானே! பொய்யல்ல சீரங்க மச்சானே தொட்டுப் பார் சீரங்க மச்சானே! என்று சொல்லி நின்றுன், சீரங்கன் அவனை வரவேற்று உண்பதற்கு நல்ல பிஸ்கட்டுக்கணும் குடிப்ப தற்குச் சூடான காப்பியும் கொண்டுவந்தான்.

அவற்றை மட்மடவென்று அருந்தி முடித்த ஏரம்பன் “சீரங்க மச்சானே, திடீ என்று நீ இப்படிப்படிப்பட்ட பெரும் பணக்காரனுடை எப்படி?” என்று கேட்டான். சீரங்கன் அவற்கு ஏரம்ப மச்சானே! எனது சங்கீதத் திறமையால் நான் பெற்ற வாழ்வு தான் இவை” என்று கூறினான். ஆனால் ஏரம்பன் அதை நம்ப வில்லை. “என்ன உன் கர்நாடக இசைக்குக் கிடைத்த பரி சில்களா இவை. நான் ஒரு போதும் இதை நம்பமாட்டேன் அப்படியானால் நீடப்பாப் பாட்டுக்கள் பாட ஆரம்பித்துவிட்டாய்போவிருக்கிறது சீரங்க மச்சானே...” என்று கூறினான்.

சீரங்கனுக்கு இதைக் கேட்டதும் கடுங்கோபம் வந்தது. கொலை செய்து கொள்ளை அடித்துப் பணம் சம்பாதித் தாய் என்று ஏரம்பன் சொல்லி யிருந்தால்கூட அவனுக்கு அல்லவை கோபம் வந்திருக்காது. ‘ஏரம்பா என்ன வார்த்தை

சொன்னாய்? நான் பட்டி னி  
கிடந்து பசியால் வாடினாலும்  
பட்பாப் பாட்டு பாடுவேனா? நீ  
இப்படியான என்னை அவமதிக்க  
வாமா?’’ என்று ஆத்திரமாகக்  
கேட்டான் சீரங்கன்.

ஏரம்பனுக்குப் பயம் வந்து  
விட்டது. ‘‘சீரங்க மச்சானே!  
என்னை மன்னிக்கவேணும். ஆனால்  
உன்னுடைய கர்நாடக இசையை  
ரசித்துப் பரிசு கொடுக்க இந்த  
நாட்டில் நல்ல மனிதர்கள் இல்  
லையே என்பதனாலேயே நான் அவ்  
வாறு சொன்னேன். என்னை மன்  
னிச்சுக்கொள் சீரங்க மச்சானே,  
என்று சீரங்கனிடம் மன்றாடினை  
ஏரம்பன். சீரங்கனுக்கு இப்பொ  
ழுது சிரிப்பு வந்தது. ‘‘நீ சொன்  
னது சரி. நாட்டில் கர்நாடக  
இசையை ரசிப்பவர்கள் இல்லை  
என்பது உண்மை தான்.  
ஆனபடியால்தான் நான் காட்டுக்குப் போகவேண்டி ஏற்பட்டது.  
அத்துடன் மனிதர் என்னுடைய  
கலையை மதிக்கவில்லை என்பதும் உண்மைதான். உண்மையில்  
காட்டிலே உள்ள ஒரு ஆலமரத்துப் பிசாகதான் என்னுடைய  
கலைக்குப் பரிசாக இந்திரன் நல் வாழ்வைத் தந்தது.  
உண்மையான ரலிகத்தனத்திற்கு  
அந்தப் பிசாசிற்கு ஈடாக நான்  
உலகத்தில் யாரையுமே கண்ட  
தில்லை. அடுத்தமுறை அதைச் சந்திக்கும்பொழுது அதற்கு ரசிக  
மனி என்ற பட்டத்தைக் கொடுக்க  
நான் எண்ணியிருக்கி

வறன். தமக்கு விருப்பமான  
வர்களைப் புகழ்ந்தும் மற்றவர்  
களை இகழ்ந்தும் எழுதியும்  
பேசியும் வருகிற நாட்டுரசிக  
மனிகளை விட அந்தக் காட்டு  
ரசிகமனிகளை எவ்வளவு உத்தமம்  
மானது?: என்று பேசிக்  
கொண்டே போனான்.

அத்துடன் மந்திரமனிகளுக்குக் கிடைத்த வரலாற்  
நையும் அதைக் கிலுக்கிடைவு  
நினைத்த பொருள் நினைத்த  
வாறு கிடைக்கும் என்றும்  
அவன் எடுத்துக் கூறினான்.  
அதைக் கேட்ட ஏரம்பன் ‘என்  
நருமைச் சீரங்க மச்சானே!  
என் பிராண சினேகிதா இந்த  
ரசிகப் பிசாக எங்கே இருக்கிறது?  
அதன் விலாசத்தை  
எனக்குக் கொஞ்சம் தரமுடியுமா?’’ என்று கேட்டான்.

சீரங்கனுக்கு இந்தக்  
கேள்வி வெடிக்கையாய் இருந்தது. ‘‘ஏரம்ப மச்சனே விலா  
சம் எதற்கு? கடிதம் எழுதப்  
போகிறோயா? அப்படியானால்  
ரசிகமனி திருவாளர் சங்கிதப்  
பிசாக, ஆலமரபவன், பெருங்காடு வடக்கு என்று எழுது  
போய்ச் சேரும் ஏகாம்பரமே’’  
என்றால் சிரித்துக்கொண்டு.

ஏரம்பனுக்கு இது ஆத்திரத்தை ஊட்டியது. ‘‘என்  
உனக்குமட்டுந்தான் சங்கிதப்  
பிசாசிடம் பரிசு பெறமுடியுமென்று நினைத்தாயா? மற்ற  
வர்களுக்குக் கடிதம் மட்டும்  
எழுதமுடியும் என்று பரிகாசம்  
செய்கிறோயா? சரி பார்ப்போம்  
இப்பொழுதே நான் பெருங்

காடு வடக்குப் போய் ஆலமர பவனில் இருக்கும் அந்த ரசிக மணியிடம் பரிசு பெற்று வருகி நேன் பார்” என்று கிளம்பினான் அவன்:

சீரங்கன் உடனே ஏரம்பா! உன்னாலே அதெப்படி முடியும்? உனக்குக் கர்நாடக இசையும் தெரியாது: டப்பாப் பாட்டும் வராது. இந்த நிலையில் ரசிகமணி யிடம் எப்படிப் பரிசு பெறுவாய் என்று கூறினான். அப்படியா சீரங்க மச்சானே; இருந்து பார் இந்த ஏரம்பனின் வேலையை” என்று

கொண்டே விரைவாக எழுந்து வெளியேறினான் ஏரம்பன்:

வழியில் அம்பலவாணன் தன் மழலை மொழியில் “ஏரம்ப மாமா... ஏரம்ப மா மா... எங்கே செல்கிறீர்?” என்றான். ஏரம்பனே அதைச் சட்டை செய்யவில்லை: குழந்தையை ஒரு முறை முறைத்துப் பார்த்து விட்டு, பெருங்காடு வடக்கு ஆலமர பவனின் வசித்த திரு. திருவாளர் சங்கிதப் பிசாசைக் காண வெகு வேகமாகத் துண் வித் துள்ளி நடந்து சென்றான்,

(தொடரும்)




நாம் உண்ணும் உணவில் தினமும் பச்சைக் காய்கறிகள் பழவகைகள் நிறையச் சேர்த்துக்கொள்வது அவசியம். உடலில் இரும்புச்சத்துக் குறைவாக இருப்பின் நல்ல விரத்தம் இருக்கமாட்டாது. இரும்புச் சத்துக் குறைவாக இருப்பின் நல்லிரத்தம் இருக்கமாட்டாது. இரும்புச்சத்துக் குறைவான வர்களுக்கு ‘இரத்த சோகை’ என்ற நோய் உண்டாகின்றது. பச்சைக் காய்கறிகள். பழவகைகளில் இரும்புச் சத்து நிறைய உண்டு. இரத்த சோகையை மருந்துகள் மூலமாக பூரண குணமாக்க முடியாது.

## எறும்பின் சாதனை

உங்களால் உங்களைப்போல் மூன்று மடங்கு நிறையைத் தூக்கமுடியுமா? அதாவது ஒரு மனிதனால் மூன்று டன் எடையைத் தூக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! ஆனால் சின்னஞ்சிறு எறும்பால் முடியும். அதாவது அது தன்னைப்போல் 52 மடங்கு பாரத்தைத் தூக்கி செல்லக்கூடியது.

# கருணையின்



பாரி கு

— சங்குவேலி கா. குந்தசாமி —

**சோதிபுரம்** என்னுக் கிரா மப்புறத்தில் ம மே ஞே ரா ஞு சிதா பாடசாலை இருந்தது. அந்தக் காலத்தில் அதில் ஐந்தாம் வகுப்பு வரையே கல்வி கற்பிக்கப் பட்டது. அதன் தலைமை ஆசிரி யரான் மனுதர்மர் மிகவும் நல்ல வர். கல்வி கற்ற பிள்ளைகளுள் கிறிஸ்தவர், முஸ்லிம்கள், இந்துக் கள், புத்த சமயத்தைச் சேர்ந்த வர் முதலிய பல்வகைப்பட்டோரும் இருந்தனர். ஆனாலும் இதன் காரணமாக அங்கே சமயபாடம் போதிப்பது ஒருவித சங்கடத்தை யும் மனுதர்மருக்குக் கொடுக்க வில்லை. யேசுக்கிறிஸ்துதாதர் அருளிய அரிய போதனைகளையும், நபி கள் நாயகம் எடுத்துக்காட்டிய ஒன்றே குலம் என்ற மனித சகோதர மனப்பான்மையையும், சைவ நாயன்மார் பகர்ந்த ஜீவ காருண்ய வரலாறுகளையும், புத்த பகவான் சூரிய சடினையில்லா அஹிம்சைக் கொள்கைகளையும்

சிறுக்கைகள் மூலம் விளக்கிக் காட்டி அவர்களின் பிஞ்சமனங்களில் ஆணித்தரமாய் பதிய வைப்பார்- எம்மதத்துக்கும் சம்மதமான திருக்குறுள்ளின் பெருமைகளை எடுத்துக் காட்டுவார். எந்த மதமும் நன்மையைக் கடைப்பிடித்து மனிதர்களேற உண்டுபண்ணப்பட்டதை விளக்குவார். இதன் பயனாக அவரிடம் கல்வி கற்ற பிள்ளைகள் எல்லோரும் பிற்காலத்தில் நல்லவர்களாகவே திகழ்ந்தார்கள்.

இந்தப் பள்ளிக்கூடத்தில் மனுதர்மர் ஒரு நவீன வழக்கத் தைக் கையாண்டு வந்தார். ஐந்தாம் வகுப்புப்பரீட்சை மாணவிகள்க்கு பிரியாவிடையாக ஏதும் ஒரு போட்டி வைப்பார். அவர் ஐந்தாம் வகுப்பினரை நோக்கி

பிள்ளைகளே! இந் த வருடம் என்னபோட்டி வைக்கப்போகின் றேன் என்பதை உங்களுக்கு கூறப் போகின்றேன். நானைக் காலைபாட சாலைக்கு நீங்கள் வரும்போது ஒவ் வொருவரும் ஏதும் ஒரு பிரகாசமான பொருள் கொண்டு வர வேண்டும். கொண்டுவரப்பட்ட பொருள்களில் எது மிகவும் பிரகாசமானதென்று நான் நிச்சயிக் கின்றேனே, அப்பொருள் கொண் டுவந்த பிள்ளைக்கு பத்துரூபா பரிசாக வழங்குவேன்" என்றார்.

சோதிபுரத்தில் ஒரு மிகவறிய குடும்பத்தைச் சேர்ந்த காந்தினி என்னும் பத்து வயதுச் சிறுமியும்



5-ம் வகுப்பில் கல்வி கற்று வந்தாள். நற்குணங்கள் பொருந்திய அழகு மிக்க அச்சிறுமியை வீட்டிலும் பாடசாலையிலும் ஜாக்கி என்றே செல்லமாக அழைப்பார்கள். சாதாரண பரம்பரையைச் சேர்ந்த ஒரு நாய்க்குட்டியை அவளுடைய தந்தை அவளுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்.

ஜாக்கி அதற்கு மணி என்று பெயரிட்டாள். அவள்மணிமீது அளவில்லாத அன்பு பாராட்டி வளர்த்துவந்தாள். வீட்டில்நாள் தோறும் தனக்கு மிகச் சொற்ப உணவு கிடைத்தபோதிலும் அதைப் பகிர்ந்து மணி க்கு ம் கொடுத்தே உண்பாள். ஜாக்கி யைத் தன் உயிரிலும் மேலாக நேசித்து வந்தது மணி.

பிரகாசமான பொருள் கொண்டுபோகும் நாள் காலை யும் வந்துவிட்டது. ஒரு பித்தலை சாமான் தன்னும் இல்லாத வெறும் கையடன் பாடசாலை போக ஆயத்தம் பண்ணும் போது வழக்கம்போல் மணி துன்னிக் குதித்து அவளுக்கு முன்பே பட்டிலைக்கு வெளியே ஓடியது. அதே சமயம் வீதியில் வந்தான் நாய் பிடிகாரன். ஒரு நொடிக்குள் நாய்க்குட்டி பிடி பட்டது. விறைத்துப்போய் நின்ற ஜாக்கியை மணி சோகத்துடன் உற்று நோக்கியது, ஆனால் நாய்பிடிப்பவன் வண்டி லைத்தள்ளிக்கொண்டு கிராமசபை அலுவலகத்துக்குப் போனான் பள்ளிக்கூடத்தையும் மறந்து ஜாக்கியும் பின்தொடர்ந்தாள். சபைக் கந்தோரில் ஒருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார்! ஜாக்கி அவரை நோக்கி 'நான் வளர்த்த நாய்க்குட்டி தவறுதலாய் வீதிக்கு வர உங்கள் பணியாள் அதைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார். அதைத் தயவு செய்து என்னிடம் திருப்பித் தாருங்கள்" என்று மிகவும் மன்றுடினாள்.

அதற்கு அப் பெரியார் “தங்கச்சி திருப்பித்தருவதென்றால் சபைக்கு இரண்டு ரூபா கட்டவேணும். இன்று பிடிப்பட்ட நாய்க் களை நாளைக்குத்தான் தன்னீடில் அமிழ்த்திக் கொல்லுவார்கள். ஆகையால் இன்றே காசைக் கொண்டுவந்து தந்தால் நாயை மீட்டுப் போகலாம்” என்று சொன்னார். சாப்போட்டுக்கேதின்டாடும் காந்தியின்வீட்டில் நாயை மீட்க இரண்டு ரூபா எப்படிக் கிட்டும்? விஷயத்தைத் தெய்வத்திடம் பாரம் கொடுத்து விட்டு மனச் சேர்வுடன் ஒரு மணி தாமதத்துடன் பாடசாலையை அடைந்தாள்.

பள்ளிக்கூடக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பெரிய மரநிழலில் ஐந்தாம் வகுப்பு மனவர் குழுமி இருந்தனர். மேசையருகில் மனுதர்மர் உட்கார்ந்திருந்தார். தங்கவைரநகைகள், டோச் லீட்கள், பலவித வெள்ளிச்சாமான்கள், தங்க மூலாம் பூசப்பட்ட விக்கிரகங்களின் சிலைகள், இரத்தினக்கற்கள், வெட்டுக் கண்ணுடிச்கள், வெட்டுக் கண்ணுடிச்சாமான்கள் முதலியன் போட்டிக்குக்குக் கொண்டுவரப்பட்டு மேசையில் பரவி வைக்கப்பட்டிருந்தன. பொருட்களில் வெயில் விழ எல்லாம் ஜோவித்தன,


வெறும் கையுடன் வந்த காந்தினியை நோக்கித் தலையை ஆசிரியர் ‘ஜாக்கி! நீ என்ன கொண்டுவந்தாய்?’ என்று கேட்டார். அதற்கு அவள்—

‘ஐயா! வீட்டில் மட்பாத்தி ரங்களை விட வேறு ஒன்றுமே கிடையாது. நூலில் கோர்த்துக் கட்டியிருக்கும் அம்மாவின் தாவி தான் எங்கள் வீட்டிலுள்ள ஒரே

ஒரு ஆபரணம்’’ என்றார், மனுதர்மர் “சரி பரவாயில்லை ஆனால் நீ ஒரு மணிக்குமேல் நேரஞ்ச சென்ற ரூபாவற் றையும் வெம்பி வெம்பிச் சொன்னான். அவளது இரு கண்களிலிருந்தும் முத்துச் சரங்கள்போல் கண்ணீர் சொட்டுகள் பொலுபொலென்று கீழே விழுந்தன. காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் சண்ணீர் சொட்டுகளில் பதிய அவைகள் மிக மிகச் சிறிய சூரியன்களால் கோர்க்கப்பட்ட மாலைகள் போல் ஜோவித்துப் பிரகாசித்துக்காட்சி அளித்தன. அன்புமனம் பணத்த தலையை ஆசிரியரின் கண்களும் கலங்கின. பார்த்துக்கொண்டிருந்த வேறு பல பிள்ளைகள் தங்கள் கண்களையும் கச்ககத் தொடங்கினர். மிகப்பிரகாசமான பொருளையே— அதுவும் விலைமதிக்கமுடியாத பொருளையே ஜாக்கி கொண்டுவந்தாள் என்று தீர்ப்புக் கூறி, பரிசான பத்து ரூபாவை அவள் கையில் கொடுத்தார். பின்பு சீவகாருண்யம், கருணை அன்பு என்ற தத்துவங்களைப்பற்றிபிள்ளைகளுக்கு விளக்கி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினர்.

அனந்தம் மேலோங்க, ஜாக்கி ஓட்டமும் நடைபுமாய்கிரர் ம் சபைக் கந்தேதூருக்கு விரைந்து இரண்டு ரூபாவைக் கொடுத்து மணியையமன்னை பிடியிலிருந்து மீட்டுக்கொண்டு நாடியுடன் வீடு திரும்பி நடந்தவற்றை தாயிடம் சொல்லி மிகுதிஎட்டுரூபாவையும் மதாவிடம் ஒப்படைத்தாள். அன்னை ஜாக்கியைக்கட்டித்தமிழுவி முத்தமிட்டு ஆசிர்வதித்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள். விசயம்புரியாத மணி வாலை உஷாராய் ஆட்டி உறுமிக்கொண்டுகொந்தினையின் கால்களை அன்புடன் நக்கியது. \*

# சேய்பிளைத்தின்



ஆனால் இதனிலும் பார்க்க உயிராபத்து மிக்க சம்பவம் தென்னமெரிக்காவில் தென் முனையான கேப் ஹோனில் இவரை எதிர்பார்த்திருந்தது. கணக்கிலடங்கா கடல்வீரரைப் பலி கொண்ட பயங்கர முனை கேப் முனையாகும். எந்நேரத்தில் எத்திசையில் ருந்து என்ன ஆபத்து வரக்கூடும் என்று சொல்ல முடியாதவன் னைம் அங்கு கடல் கொந்தளித்துக்கொண்டிருந்தது. மிகுந் ததுணிச்சலும் அஞ்சாநெஞ்சமும் கொண்ட சேய்பிளைத்தையே ஒரு கணம் அசைத்துவிட்டது இந்த கேப் முனை! “நான் எங்கு பிளை விடுவேன் என்று தக்க தருணத்தைக் கடல் எதிர்பார்த்திருப்பது போலிருக்கிறது” என்று சேய்பிளைத் அப்பொழுது கூறினார்.

கேம் முனையைக் கடக்க ஆரம்பித்தபோது கடலில் ஒருவித மான் கொந்தளிப்பும் இருக்கவில்லை. கேப் முனையிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் பிளைத் பிரிட்டிஷ் பணிப்பிரதேச ஆராய்ச்சிக் கப்பலான ‘எச். எம். எஸ். என்டிரன்ஸ்’ஐக் கண்டார்! தனது சிறிய பட்டகை அப் பெரிய கப்பலுக்கருகே ஓட்டி, தான் அதுவரை எழுதிய தபால்களையெல்லாம் உரியவர்களிடம் சேர்க்கும்படி பிளைத் கொடுத்தார். நத்தார் தினத்திற்கு முதல் நாளாக கையால் எல்லோரும் நத்தார் வாழ்த்துக்கள் கூறிப் பிரிந்தனர்.



## வீரசெயல்கள்



அடுத்த நாள் நத்தார் தினம்... பிளைத் கேப் முனையின் தென் பக்கமாக ஐந்து மைல்கள் சென்றிருப்பார்... மேற்குத் திசையில் ஒரு புயல் உருவெடுப்பதைக் கண்டார் பிளைத். “எனது வாழ்க்கையிலேயே இதுபோன்ற புயல் கடவில் உருவெடுப்பதை மற் றெரு தட்டவை காண்பேனே என்ற ஜயம் எனக்கிருக்கிறது’ என்று இதனை விவரித்திருக்கிறார் பிளைத். உக்கிரமமாக வீசும் காற்றுடன் வந்த இப்புயல், பிரிட்டிஷ் ஸஹல் படகை ஒரு விளையாட்டிப் பொம்மையைப்போல் பந்தாடியது.



நீர்ப் பிரதேசத்திலிருந்து, பனி க் கட்டிப் பிரதேசத்திற்கு நீர்ப் பிரதேசத்திலிருந்து, பனி க் கட்டிப் பிரதேசத்திற்கு பிளைத்தின் படகை பந்துபோல் உருட்டிக்கொண்டே சென்றது இப்புயல்! படகில் தனது உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்ற பிளைத்தும் பம்பரமாடப்பட்டார். ஒரு தட்டவை அடித்த இராட்சத அலை பிளைத்தை படகில் ...ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு வீசிவிட்டது. அதனால் பிளைத்திற்கு நெற்றியில் பலத்த காயமேற்பட்டது. அதுமட்டுமல்ல, அலைகள் படகை மேலே தூக்குவதும், பின்னர் கடவில் தொப்பென் கீழே போடுவதுமாக விளையாடத் தொடங்கின.

# நாரையும் கோபுரமும்



உஸ்பெக் குடியரசில் உள்ள புகாரா என்னும் நகரத்தில் ஒரு பெரிய கோபுரம் இருக்கிறது. இது பழமையானது, இதற்கு 1000 வயது ஆகிறது. இக்கோபுரத்தின் உச்சியில் ஒரு கூண்டு இருக்கிறது. இக்கூண்டில் ஒரு நாரை வசித்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலையு திர்காலம் வந்ததும் இந்த நாரை உங்ன நாடுகளுக்குச் சென்று விடுகிறது. வசந்தகாலம் வந்ததும் கூண்டிற்குத் திரும்புகிறது.

ஒருநாள் கோபுரம் நாரையிடம் கூறிற்று: “நாரையே! நான் கூறுவதைக் கொஞ்சம் கேள். நீயும் என்னிடத்தில் பலகாலமாக வாழ்கிறைய்; ஒவ்வொரு இலையுதிர்காலம் வந்ததும், நீ உங்ன நாடுகளுக்குப் போகிறைய்; பிறகு வசந்தகாலத்தில் திரும்புகிறைய், ஆனால் ஒரு முறைகூட நீ என்னக்கு எதுவும் வாங்கிக்கொண்டு வருவதில்லை?”

“உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது நாரை.

“எனக்கு ரப்பா பூட்டலுகள் ஒரு சோடி வாங்கிக்கொண்டு வருவாயா?”

“சரி... கொண்டுவருகிறேன்.”

இலையுதிர்காலம் தொடங்கியது, நாரை பறந்துபோய்விட்டது. வசந்தகாலம் வந்ததும், நாரை தனது கூண்டிற்கு வந்தது.

சில நாட்கள் கடந்தன. நாரை கோபுரத்துக்கு வாங்கிவந்த பரிசுபற்றி ஏதும் பேசவே இல்லை. கோபுரமும் மௌனமாக இருந்தது. இறுதியாக கோபுரம் கேட்டது: “நாரையே பரிசு எங்கே?”

நான் உனக்கு ரப்பா பூட்டலுகளை வாங்கிவந்தேன் இதோ இங்கு பூமியில் வைத்திருந்தேன். ஆனால் நீ எங்கோ போயிருந்தபோது, அதனை யாரோ எடுத்துக்கொண்டுவிட்டார்கள்.”

“நாரையே, நீ என் இப்படிக் கதை விடுகிறைய்? கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நான் ஒரே இடத்தில்தான் இருக்கிறேன்; எங்கும் போவதில்லை என்பதை நீ நன்கு அறிவாயல்லவா? என்றது கோபுரம்.

அதற்கு நாரை “நீ எங்கும் போவது இல்லையாலேய் உனக்கெதற்கு ரப்பா பூட்டலுகள்?”



# குருவியும் குள்ள நரியும்

மரத்தின்மீது ஒரு குருவி உட்கார்ந்திருந்தது. அப்பக்கமாக ஒரு குள்ளநரி வந்தது.

“வணக்கம். நண்பனே. உன் குரலைக் கேட்டதும் உன்னைக் காண ஓடோடி வந்தேன்” என்று குள்ளநரி.

“உன் அன்யான வார்த்தை கருக்கு மிக்க நன்றி,” என்று குருவி.

ஆனால் அதைக் கேட்காதது போல் பாவணை செய்தது குள்ளநரி.

“நீ என்ன கூறுகிறீய? எனக்குக் கேட்கவேயில்லை. இங்கே வா... கீழே இறங்கிவா— உன்னேடு பேச எனக்கு ஆசை, நீயோ மரத்தினிருந்து பேசுகிறீய. நீ பேசுவது என் காதில் விழவே இல்லை” என்று குள்ளநரி.

‘ஜேயா தரைக்கு வர எனக்குப் பயமாக இருக்கிறது, என்னைப்போன்றபறவைகள் தரைக்கு

வருவது ஆபத்தானது” என்றது குருவி.

“எனக்கா நீ பயப்படுகிறீய” என்று வியப்புடன் கேட்டது குள்ளநரி.

“உன்னிடம் பயம் இல்லை. ஆனால், இதர மிருகங்கள் உள்ளனவே” என்று குருவி.

“நண்பனே, பயப்படாதே. சமீபத்தில்தான் உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் மிருகங்கள் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளாது. ஆகவே வை நீ பயப்படத் தேவையில்லை”

“அப்படியா! அது நல்லது தான். அதோ பார்; நாய்கள் இப்பக்கமாக ஓடி வருகின்றன. அவற்றைப் பார்த்து நீ ஓடவேண்டிய அவசியமில்லை, நீ இங்கேயே இருக்கலாம்” என்று குருவி.

‘நாய்கள்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனே குள்ளநரி ஓட்டம் பிடிக்கத் தெரியது.

“நீ எங்கே ஓடுகிறீய? உலகில் அமைதி நிலவவேண்டும் என்ற சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே. பின் என் ஓடுகிறீய? நாய்கள் உன்னைத் தொடாது”, என்று குருவி.

‘யாருக்குத் தெரியும்? அந்த அறிவிப்பை நாய்கள் இன்னும் அறிந்திருக்காமல் இருக்கலாம்’ என்று கத்திக்கொண்டே ஓட்டம் பிடித்தது குள்ளநரி.



# குட்டிப்



பு (கு)

ஓரு தடவை ஒரு தவணையும் ஒரு கோழிக்குஞ்சும், ஒரு சண்டெலியும், ஒரு ஏறும்பும், ஒரு பொன்வண்டும் - ஆக இந்த ஜவரும் ஒரு இன்பமான மாலைப் பொழுதில் உலாவப் புறப்பட்டார்கள். அப்போது அந்த ஜவரும் ஒருஆற்றங்கரையை அடைந்தார்கள். ஆற்றைக் கண்ட வடன் தவணை:



“ஓரு தடவை நீந்திப்பார்ப்போமா?” எனக் கேட்டுக் கொண்டே. யாருடைய பதிலுக்கும் காத்திராமல் சட்டெனத் தண்ணீருக்குள் குதித்துவிட்டது.

“எங்க ணக்கு நீந்த முடியாதே” என்று கோழிக்குஞ்சு, சண்டெலி, ஏறும்பு, வண்டு நால்வரும் கூறினார்கள். இதைக் கேட்ட தவணை;

“குரோக்! குரோக்! ஹோ! ஹோ!” என்று சிரித்துவிட்டுத் தொடர்ந்து “நீங்கள் எதற்குமே பிரயோசனமற்றவர்கள்” எனக் கூறி கூச்சவிட்டு சிரித்தது; சிரித்துக்கொண்டே அது தண்ணீருக்குள் அழிமுந்துபோயிற்று.



தவணை கூறியதைப்போல நாம் பிரயோசனமற்றவர்களா? என்றென்னும்போது ஏனைய நால்வருக்கும் அது மிகவும் மனவருத்தத்தை உண்டுபண்ணிற்று.

இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள்... சிந்தித்து சிந்தித்து, சுற்றில் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

கோழிக்குஞ்ச வெகு தூரம் சென்று ஒரு இலையைப் பறித்துக் கொண்டு வந்தது. சண்டெலி ஒரு சிரட்டையை இழுத்துக் கொண்டு வந்தது. ஏறும்பு ஒரு தடியைக் கொணர்ந்தது. பொன்வண்டு ஒரு நூலைத்தேடி எடுத்துக்கொண்டு வந்தது.


அவற்றை வைத்துக்கொண்டு நால்வரும் வேலை செய்யத்

தொடங்கினார்கள். தடி யைச் சிரட்டையில் குத்தி நிறுத்தி, இலையை நூலிற் கட்டி அதனுடன் பிளைத்து... வேலை முழுமூரமாக நடந்தது. என்ன ஆச்சரியம்! ஒரு சின்னஞ்சிறு படகு தயாராயிற்று.

அந்த நால்வரும் அந்தக் குட்டிப் படகில் ஏறி அமர்ந்தார்கள். அவர்கள் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள்.

தன்னீருக்குள் மூழ் கியிருந்த தவளை, மீண்டும் அவர்களைக் கேவி செய்து சிரிப்பதற்காக தலையைத் தூக்கிக்கொண்டு மேலே வந்தது. ஆனால் அது சிரிப்பதற்கு முன் குட்டிப் படகு வொகுதூரம் சென்றுவிட்டது.

அதைக் கண்ட தவளைக்கு ‘பிரயோசனமில்லா தவர்கள்’



என்று பழித்தேனே, இப்போது அவர்களுடன் விரைந்து நீந்தும் திறமை எனக்கிருக்கிறதா?’ என்று கவலையாகப் போயிற்று.

★ ★



## உலகைச் சுற்றி....

நாம் வாழும் இப்பூமி உருண்ணடையைச் சுற்றி நூற்றுக்கணக்கான மைல்கள் உயரத்திற்கு காற்று மண்டலம் பரவியுள்ளது. இக்காற்று மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களைப் பொறுத்தத்தான் பருவகாலங்களின் நிலைமைகள் அமைகின்றன. காற்று மண்டலம் நாம் வாழும் இப்பூமியைச் சுற்றிலும் எப்பொழுதும் அழுத்தியவண்ணம் இருக்கிறது,

ஆமைகள்



குபனிக்  
கதை


இரு ஆமையிடம் காகம் கேட்டது: ‘‘ஆமையே நீ என் 300 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்க்கன்றுய?’’

‘‘என்னி லும் கொடிய பொருமை, முடியாமை போன்ற ஆமைகள் பல்லாயிரம் ஆண்டுகள் அழியாது வாழ சாதாரண ஆமையாகிய நான் வாழ்ந்தால் என்ன?’’ என்றது ஆமை.

— கேசரி —

# ராட்சதப் பறவை

ரகம்போரன்சஸ் —————★



பார்ப்பதற்கு வெளவாலைப்போன்று காணப்படும் இப்பழங்காலப் பறவை மிகவும் பயங்கரமானது. இதற்கு முன்னங்கால் களோடு ஒட்டிய பலமான இறக்கைகள் உண்டு. இதனுடைய எலும்புகள் இலேசானவையாக இருப்பதால் இது சுலபமாகப் பறக்கும் வல்லமையுடையதாக இருந்தது. இதனுடைய அலகில் கூர்மையான வாள்போன்ற பற்கள் உண்டு. அவற்றின் உதவு யால் பெரும் மீன்களையும் கடல் வாழ் பிராணிகளையும் பிடித்து உண்ணும். இதன் வால் மிக வினாக்களானது. நுனியில் தட்டையாகவும் வெகு நீளமாகவும் உறுதியாகவும் உள்ளது. ஆப்பிரிக்கா வின் ‘டெண்டகார்’ பகுதியில் வாழ்ந்த இதன் ஒரு இறக்கையின் நீளம் சுமார் 32 அங்குலங்கள் இருக்குமென்றால் அதன் உருவம் எவ்வளவு பயங்கரமானது என்பதை எண்ணிப்பாருங்கள்—



## “ஜேம்ஸ் பொண்ட்”

# பாலு

அன்று அந்தக் கிராமப் பாடசாலைப் பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம், ஒரே மகிழ்ச்சி, ஒரே ஆர்வம்; பிற்பகல் இரண்டு மணி எப்போது வரும், என்று எல் லோரூம் காத்திருந்தனர். இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அன்று பாடசாலை விடுமுறை நாள். இதனால் அப் பாடசாலை 8ந்தர மணவர்களால் அங்கு ஒரு ‘ஜோம்ஸ்பொண்ட்’ நாடகம் காண்பிக்கப்பட இருந்தது. ‘பாலு; என்ற ஒரு மாணவன் அந்நாடகத்தில், முக்கிய பாத்திரமான ‘ஜேம்ஸ்பொண்ட்’ பாத்திரத்தை ஏற்றிருந்தான். இதனால் அந்நாடகத்திற்கு ‘ஜேம்ஸ்பொண்ட் பாலு’ என்ற பெயரையே குட்டிவிட்டார்கள். நேரம் விரைவாகப் போய்க் கொண்டிருந்தது. பிற்பகல் வந்தது. அந்தக் கிராமப் பாடசாலையில் எட்டாம் வகுப்பே கடைசி வகுப்பாக இருந்தமையால் அவ்வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அடுத்தவர்களாக, துரிதமாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.

‘பாலு’...! ஆமாம் அவன் தான் ‘ஜேம்ஸ்பொண்ட்’ நாட-


கத்தில் நடிக்கப்போகும் கதாநாயகன். பாலுவுக்குப் படிப்பென் ரூலே பாகற்காயைப் பச்சையாகச் சாப்பிடச் சொன்னதைப் போல் இருக்கும். இதனால் அவன் தான் வகுப்பில் கடைசிப் பிள்ளையாக எப்போதும் வருவான். ஆனால் அவன் படிப்பில் கெட்டிக் காரன் இல்லாவிட்டாலும் துணிச்சலில் மிகவும் சாமரத்தியசாலி. அத்துடன் அவன் மகா முரட்டுச் சபாவும் கொண்டவன். வகுப்பு மாணவர்கள் எல்லோரும் அவன் சொல்லுகிறபடியே நடப்பார்கள்.

பாலு அடிக்கடி தனது மாமனிடம் கதைகள் சொல்லும்படி கேட்பான். அவரும் தான் வாசிக்கும் மர்மக் கதைகளை ஒன்றும் விடாமல் அவனுக்குச் சூறுவார். போலு அக்கதைகளைக் கேட்கும் போதெல்லர்ம் அதில் வரும் துப்பறிவாளர்களைப்போலத் தானும் வரவேண்டும் என்று தனது மனதில் எண்ணிக்கொள்வான். இந்த ஆசை அவனது பிஞ்சு மனதில் பச்சையாகப் பதிந்துவிட்டது. இந்த எண்ணத்தினாலேதான் அவன் படிப்பிலேயே பின்தங்கி யிருந்தான். ஆசிரியர்கள் பாடங்

கள் படிப்பிக்கும்போதெல்லாம் பாலு, அவற்றைக் கவனியாது தான் 'ஜேம்ஸ்பொண்ட்' ஆக வந்தால் என்னென்ன செய்வேன் என எண்ணிக்கொண்டு கனவுல் கில் சஞ்சரிப்பான்.

'ஜேம்ஸ்பொண்ட்' நாடகத்தை அரங்கேற்றுவதற்கு, ஆசிரியர்கள் மாணவர்களைத் தெரிவு செய்தபோது பாலுவே மிகவும் திறமையாக நடிப்பதைக் கண்டு அவனையே அந்நாடகத்தின் கதா நாயகன் பாத்திரத்துக்கு எடுத்துக்கொண்டார்கள்

'ஜேம்ஸ்பொண்ட்' நாடகம் முடிந்ததும், மாணவர்களிடையே பாலுவைப்பசற்றிய பேச்சே அடிப்பட்டது. "டேய் பாலு... நீ சரியாக 'ஜேம்ஸ்பொண்ட்தாண்டா



என்றான் அவனது சகமாணவன் குமார். "டேய்... டேய்! உன்னை அந்தக் 'கருப்பு மனிதன்' கு த்த வரும்போது, அதைத் தடுத்து அவனுடன் என்னமாதிரியடா சண்டை போட்டாய்" என்றான் குள்ளன். இப்படியாக எல்லோ

ரும் ஒவ்வொருமாதிரி அவனைப் புகழ்ந்து பேசினார்கள்.

பாலுவின் வீடு பாடசாலையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்தது. பாடசாலையிலிருந்து வீட்டுக்குப் போகும் பாலையின் இரு மருங்கிலும் அடர்த்தியான காடு காணப்பட்டது. பாலுவும் அவனது நண்பர்கள்; குமார், குணம், மொட்டை மோகன் எல் லோருமாக கூச்சலும், கும்மாள மும் போட்டுக்கொண்டு பாடசாலையிலிருந்து தங்கள் தங்கள் வீடுகளை நோக்கி அக்காட்டுப் பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். சிறிது தாரம் வந்வதும் ஒவ்வொரு மாணவர்களும் பிரிந்து தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

பாலு தனித்து வந்துகொண்டிருந்தான். அவனது எண்ண மெல்லாம் தான் உண்மையான ஒரு ஜேம்ஸ்பொண்டாக வரவேண்டும் என்பதைப்பற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அப்போது—

காட்டினுள்ளே யாரோ இருவர் ஓடும் சத்தம் கேட்டது. பாலு சட்டென நின்றான். பின்பு காட்டினுள்ளே புகுந்து ஓடினான். காட்டினுள்ளே ஒரே இருளாக இருந்தது. அவ்விருளிலே மங்கலாக — ஒரு மனிதன் இழைக்க இழைக்க ஓடிக்கொண்டிருப்பதும் அவன் பின்னே சிறிது தாரத்தில் ஒரு பொலீஸ்காரர் அவனைத் தூரத்திக்கொண்டு ஒடுவதும் தெரிந்தது. பாலு ஒரு மரத்தின் பின்னால் நின்று நடப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றுன்.

சிறிது நேரத்தில் அந்தப் பொலீஸ்காரர் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு போன வழியே வந்துகொண்டிருந்தார். பாலு தான் நி ன் ற இடத்தை விட்டு விலகிப் பொலீஸ்காரரை அணுகினான். ஒரு காலமும் பொலீஸார் அருகே செல்லாத பாலு இன்று துணிந்து அவராகுகே சென்றான். அப் பொலீஸ்காரர் பாலுவைக் கண்டதும் “தம்பி! இந்தப் பக்கமாக யாராவது ஒடிப்போனார்களா?” என்று கேட்டார்.



“ஆம் சார்... ஒரு முரட்டு மனிதன் இவ்வழியாக சிறிது நேரத்துக்கு முன்னம் ஓடினான்”, என்று சட்டெனப் பதிலளித்தான் பாலு. ஆனால் பாலுவின் கண்கள் அடிக்கடி காட்டின் ஒரு

பகுதியிலிருந்த மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன. பின்பு “சார்... என்ன நடந்தது... அவனை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டான்.

“தம்பி... இன்று கிராமப் பாடசாலையில் நடந்த நாடகத் தைப் பார்த்துவிட்டு வந்த ஒரு அம்மாவிடம் இருந்த மணிப் பர்ஸை இந்தப் ‘பக்காத்திருடன் பரமசிவம்’ பறித்துக்கொண்டு ஓடினான். நான் அவனைத் துரத்திக்கொண்டு வந்தேன்... அதற்கிடையில் அவன் இந்தக் காட்டுக் குள்ளே போய் ஓளித்துவிட்டான் இனி அவன் என் கையில் அகப்படட்டும்” என்று சொல்லி பல்லை நறநறவென்று கடித்தார் பொலீஸ்காரர்.

“சார் நாம் இரண்டுபேரும் போனால் அவனைப் பிடிக்கலாம்... வாருங்கள்” என்று அழைத்தான் பாலு.

“தம்பி... அவன் எங்கு போனாலே... உனக்கு அவன் போன இடமோ தெரியாது... எப்படி அவனைப் பிடிப்பது”, என்றார் பொலீஸ்காரர்.

“சார்... எனக்கு அவன் போன இடம் தெரியும்”, என்று கூறி முன்னே ஓடினான் பாலு. பொலீஸ்காரர் பாலுவைப் பின் தெடர்ந்து சென்றார்; பின்பு “தம்பி... நீதானே இன்று நடந்த நாடகத்தில் நடித்தனே?”, என்றார் பாலுவை நன்றாகப் பார்த்துக்கொண்டே.

“ஆமாம் சார்... என்று கூறி மரங்களிடையே புகுந்து ஓடினான் பாலு. பின்பு ஒரு பெரிய

மரத்தை அண்மித்து அதனடி யிலே நின்றான். அவனது பார்வை அம்மரத்தின் கிளைகளை ஊடுருவி யது. சார்... சார்..... இங்கே வந்து பாருங்களேன்' என்று கத்தினான் பாலு. பொலீஸ்காரர் விழுந்தடித்துக்கொண்டு ஒடிவந் தார் அவ்விடத்தில். பின்பு மரத்தை நோக்கினார். அங்கே— பக்காத்திருடன் பரமசிவம் மரத் தில் திரு திரு வென்று முளி பிதுங்க அமர்ந்திருந்தான்.

"அடே பரமசிவம்... இறங்கடா கீழே" என்று கத்தினார் பொலீஸ்காரர், அவன் மெதுவாக இறங்கினான். பாலு பொலீஸ்காரரின் அருகிலேயே நின்றான். இறங்கிய அந்த முரடன் திடிரென, பொலீசாருக்குத் தனது முரட்டுக் கைகளினால் பல மான ஒரு குத்து விட்டான். பொலீஸ்காரர் இதை ஏதிர்பார்க்காதமையால் அடியின் தாக்கத் தால் சடாரெனக் கீழே விழுந் தார். அவர் விழுந்து எழும்புவதற்கிடையில் மீண்டும் பக்காத்


திருடன் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். ஆனால் பாலு பார்த்துக்கொண்டு நிற்பானா? பாலு அவனைத் தொடர்ந்து ஒடினான். விழுந்த பொலீஸ்காரரும்

ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்து அவர்களைத் தொடர்ந்து ஒடினார். கண்ணை

மூடி முளிப்பதற்கிடையில் ஜயோ என்ற அலறஹுடன் கீழே சாய்ந்தான் திருடன். பாலு வினால் வீசப்பட்ட ஒரு கல் திருடனின் தலையைப் பதம்பார்த்துவிட்டது. பொலீஸ்காரர் ஒடி வந்து திருடனை மடக்கிப் பிடித்துக்கொண்டார்.

பாலுவுக்கு இப்போது எங்கும் மரியாதை. எங்கு பார்த்தாலும் "அடே... ஜேம்ஸ்பொண்ட் பாலு போரூன்டா" என்ற கதைத்தான். பொலீசாரும் பாலு திருடனைப் பிடித்துக்கொடுக்க உதவியமைக்காக தகுந்த பரிசுகொடுத்துக்கொரவித்தனர்.


இப்போது பாலு ஒரிஜினல் ஜேம்ஸ்பொண்ட் பாலுதான்.



சிறுவன்: ஹச்சர்... உங்களை நினைக்க அழுகையாயிருக்கு:

ஆசிரியர்: நான் பாஸ்பண்ணி அடுத்த வகுப்பிற்குப் போயிடுவேன்... நீங்க இதே வகுப்பில் இருக்கப்போறீங்க.

# கண்மணிக்கு



## கடிதங்கள்

### வைத்தியக் கலாநிசியின் வாழ்த்து

- அன்புள்ள கண்மணிக்கு!
- கண்மணி கண்டேன் களிப்பே கொண்டேன்;  
உண்மையைச் சொல்லின் உயர்ந்த சஞ்சிகை  
திருமொழி, கதைகள் தெவிட்டாக் கவிகள்  
தெரிந்திரு, அறிந்திரு, செய்து பார்த்திடு  
சித்திரக் கட்டுரை செறிந்த  
புத்தகம் நீயே புகழுடன் வாழ்வீர்
- வைத்திய கலாநிதி ந. சுப்பிரமணியம், ‘பன்னைமூலை,  
466/1, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.

### ஓளியை நோக்கும் ‘தயா’

- இளாஞர் சமுதாயம் அறிவொளி பெறவேண்டும். பெற்ற  
தாயும் பிறந்த பொன்னாடும் பூரிப்படையும் விதம் வல்ல  
வர்களாய், நல்லவர்களாய் விளங்கவேண்டும். இத்தனைக்  
கும் கண்மணி உறுதுணையில்து எங்களுக்கு பார்வைக்  
கான ஓளியை நிச்சயம் தரும் என்ற நம்பிக்கை எனக்  
குண்டு.
- தம்பிலுவில் தயா

### ‘உபா’வின் நம்பிக்கை

- நானும் கண்மணிக்காக என்னை ஈடுபடுத்துவதில் பெருமை  
யடைகிறேன். ஏனென்றால் அது எமது செல்வங்களின்  
இதழ் குழந்தைகளை இந்த நாட்டின் தேசை செல்வங்க  
வாக வளர்த்தெடுக்கும் சுத்திய நோக்குடன் கண்மணி  
பணியாற்றும் என்பது என் அசையாத நம்பிக்கை...

உ. பாரூக், கல்முனை.

### மலைப்பும்... மகிழ்வும்

- எழில்மிகு கண்மணியின் கவின் மிக தோற்றம் கண்  
டேன் பொழில் ஏறி நிலவு கண்டு மனம் மகிழ் குழவி  
கவின் வழிபுனை தொழிலுணர்ந்து மலைக்கிள்ளேன் மகிழ்  
கிண்றேன். வாழ்க நும்பணி... வார்க கண்மணி  
ஏயெம்மே நலீர், மாளிகைக்காடு, காரைதீவு (கி.மா



# வெள்ளைப் பூனை

- பாணைமூலை -

வெள்ளை நிறமுடைய பூனை — எங்கள்  
வீட்டிட விருக்குதடி பாப்பா  
அள்ளி அணைத்தவுடன் “யாங் யாங்” — என்றே  
அலறிக் குதிக்குமடி பாப்பா.

வாலை யசையசைத்து நின்றே — அதன்  
வாயை அசைத்தசைத்து நக்கி  
நாலு புறத்துடலுஞ் சுத்தஞ் — செய்து  
நலமுடன் பேணிவரும் பாப்பா.

மீனை இறைச்சிகளைக் கண்டால் — அது  
“மியா”வென்றே ஓலமிட்டுக் கொண்டு  
தேணைச் சுவைக்கவரும் ஈபோல் — எங்கும்  
திரிந்து சுழன்றுவரும் பாப்பா.

நல்லாய் எலிபிடிக்கும் பாப்பா — அதன்  
நன்பனேரு நாய்க்குட்டி பாரீர்  
மெல்ல அதன்மேலே ஏறி — அது  
மெதுவாய்த் துயில்கொள்ளும் பாப்பா.

கண்மணி! நீநல்ல பாப்பா — இது  
காணக் கிடைக்காத பூனை  
உண்மை, அழகான பூனை — இதை  
உனக்குத் தருகின்றேன் பாப்பா.





## “பள்ளிப்பருவத்திலே”

-தமிழிலுவில் தயா-

காலைப் பொழுதில் என்னை — அம்மா  
நேரத்துடன் எழுப்பி  
வேலை எல்லாம் முடித்து — கல்விக்  
கோயில்லையச் சொன்னான்.

பள்ளி வசூப்பறையில் — புகுந்து  
பாடங்கள் கேட்கையிலே  
உள்ளம் வெளிவுறவே — ஆசான்  
அள்ளித் தந்தார் அறிவு.

கள்ளப் பொய் சொல்லாதே — உலகு  
தள்ளிக் கழித்து விடும்  
உள்ளத் தெளிவுடனே — தம்பி  
உண்மையே பேசி நில்லு

நல்லது செய்து நிற்பீர் — தம்பி  
நானிலம் உய்வதற்கு  
சொல்வது கேட்டிருப்பாய் — கேட்டு  
தாய் வழி நடப்பாய்

இன்றிவை போதுமென்று — ஆசான்  
சென்றுவா நாளை என்றார்  
நன்றென்று கைகூப்பி — வணக்கம்  
சொல்லியே வீடு வந்தேன்.





# க மு க ம்

அன்புள்ள கண்மணிகளுக்கு!


கண்மணி கழகத்தில் சேர ஏராளமானேர் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். எல்லோரின் பெயர்களின் விபரங்களும் தொடர்ந்து வெளியிடப்படும். இம்முறை கழக அங்கத் தவர்களுக்காக பொது அறிவுப் போட்டியோன்றை ஆரம்பித்துள்ளோம். தொடர்ந்து உங்களுக்கு புதுமையான பகுதிகளை தரவுள்ளோம். உங்கள் நண்பர்களையும் கழகத்தில் சேரச் சொல்லி அவர்களுக்கும் கண்மணியை அறிமுகப்படுத்துங்கள்.

நன்றி — ‘மணிமாமா’

## கழக அங்கத்தவர்கள்

கண்மணி கழகத்தின் முதலாவது அங்கத்தவராகச் சேர்ந்த நன்மணி அங். இல. 1-சு. தவமணிதேவி — வயது 15  
773: யோகபுரம்

பொழுதுபோக்கு; புத்தகங்கள் படித்தல், தையல், நண்பர் தொடர்பு. தொட்ட வேலை.



இல. 2: A, முகமட் அசுஹார் — வயது - 13  
2/8, பொது வீதி, அக்கரைப்பற்று.  
கதை, கட்டுரை வாசித்தல், நண்பர் தொடர்பு



இல. 3 M. A. M: சுகைப் வயது 16

121, சுவர்னூசமித்திய வீதி, கிருஞ்சபாஸ், கொழுப்பு 14  
முத்திரை சேகரித்தல்



இல 4; இள உதயகுமார், வயது 13

6, கச்சேரி விடுதி, மன்னார் வீதி, வவுனியா.  
கதை, கண்மணி வாசித்தல், வாடுவேலி கேட்டல்.

# பொது அறிவுப் போட்டி


பரிசு ரூபா 10-00



1. உலகின் அதிகளாவ மிக்க உயர்ந்த பரிசான நோபல் பரிசு நெரும் ..... ஆகிய ஐந்து துறை களில் உலகிற்கான சிறந்த பணியாற்றியமைக்காக வழங்கப்படுகின்றது.
2. சமீபத்தில் 'கிளாஸ் லோட்ட்' தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்த மேற்கிந்திய கிரிக்கெட் குழுவினர் இதற்குமுன் னர் ..... ம் ஆண்டு ..... தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள்,
3. இந்தியாவின் தேசியப் பறவை மயில். அதுபோல் இலங்கையின் தேசியப் பறவை ..... ஆகும்.
4. "பூமிக்கு வெளியே ஓர் இடமும் ஒரு வன்மையான நீண்ட கோலும் இருந்தால் இந்தப் பூமியையே உருட்டிவிடலாம் என்றவர் ..... என்ற விஞ்ஞானியாவார்.
5. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் ..... என்பதாகும்.
6. அமெரிக்காவின் 'தாஸா' விணவெளி ஆராய்ச்சி திலையத்தில் 'சந்திரமண் ஆராய்ச்சிக் கழகத் தலைவராக இருப்பவர்டாக்டர் ..... என்ற இலங்கையராவர்.
7. உலக அதிசயங்களில் ஒன்றுன சீனப் பெருஞ்சுவரின் நீளம் ..... மைல்களாகும்.
8. யேசுவின் இறுதி இராப் போசனம் என்ற உலகப் புகழ் பெற்ற ஒவியத்தை வரைந்தவர் ..... ஆவர்.
9. உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலைப் பாடிய தங்கத்தாத்தா ..... ஆவர்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மேலேயுள்ள வினாக்களில் உள்ள கீறிட்ட இடங்களை நிரப்பி புல்ஸ்காப் தாளில் ஒழுங்காக ஏம் தெளிவாகவும் எழுதி 'மணிமாமா' மே/பா கண்மணி 122. நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு 20-3:75க்கு முன் னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பவேண்டியதாகும். விடைத் தாஞ்டன் 'கண்மணி கழக அங்கத்துவப் பத்திரம்' இணைத் து அனுப்பும் சரியான விடையெழுதி அதிஷ்டசாலியே ரூபா 10ஐ பெறுவார். இல்லையேல் ரூபா 5/- மட்டுமே கிடைக்கும்.

# முக்கு வேலை



1. நான் வீதிவழியே  
போகும்போது வீதியோரத்  
தில் ஒரு மண்றிற வீடொன்  
றைக் கண்டெடுத்தேன்.

அந்த மண் வீட்டினுள்  
ஒரு வெண்ணிறவீடு இருந்தது.  
அந்த வெண்ணிற வீட்டினுள் இருந்ததோ —பால்

அது என்ன?

2. மழை கிழே வரும்போது  
மேலே போவது என்ன?

3. நான் கு இலக்கமுள்ள  
ஒரு எண்— அதன் பெறுமதியோ  
எழாயிரத்து எண்ணாற்று மூன்றி  
லும் அதிகமானது. ஆனால்  
அதனை அரைவாசியாக்கினால் மின்சு  
சுவது எதுவுமே இல்லை.

அந்த எண் என்ன?

4. ஒரு மணிக்கூடு 5 செக்  
கண்டுகளில் 6 முறை அடிக்கும்.  
12 முறை அடிக்க எத்தனை செக்  
கண்டுகளாகும்.

5. வட்டவடிவமான ஒரு  
குளத்தில் ஒரு நீர்த்தாவரம் படர  
ஆரம்பித்து நான்தோறும் அது  
முதல்நாளின் இருமடங்காக  
வளர்ந்து நெற்றது. இருபத்தெட்டாம்  
நாளில் அது குளத்தின்  
அரைப் பகுதியை மூடினால் குளம்  
முழுவதும் மூட எத்தனை நாட்களாகும்?

6. ஒருவர் தம்மிடமிருந்த  
1000 ஏக்கர் நிலத்தைத் தமது  
நான்கு பிள்ளைகளுக்கும் பகிர்ந்த  
வித்தார். மூத்தவனுக்கு இரண்டாமவனை விட 10 ஏக்கர் அதிகமாகவும் இரண்டாமவனுக்குமூன்றுவனை விட 20 ஏக்கர் அதிகமாகவும் மூன்றுமவனுக்கு நான்காமவனை விட 30 ஏக்கர் அதிகமாகவும் கொடுத்தால் நான்காவது பிள்ளை பெற்ற நிலம் எத்தனை ஏக்கர்?

7. ஒரு சொல்லைத் தமிழில்  
சொன்னால் ஆகாயத்தில் ஊர்வதையும்,  
ஆங்கிலத்தில் சொன்னால் தரையில் ஊர்வதையும்  
குறிக்கும் அந்தச் சொல் எது?

8. பெண்கள் மிகக் குறை  
வாகப் பேசும் மாதம் எது?

“சீனங்க கானை லோவன்னு”

விடை அடுத்த இதழில்

‘விமலா’

புதுக்கூட

காணமல்போன

# இளவரசன்



ஓரே ஒரு ஊரிலே ஓரே ஒரு ராஜாதான் இருந்தான் இருந்தான். அவனுக்கும் ஓரே ஒரு ராணிதான் இருந்தாள். அவர்கள் இரண்டுபேரும் எமனிடம் தவம் செய்தனர். அதனால் ஓரே ஒரு மூக்கும் முழியுமான மகன் பிறந்தான். அவனுக்கு குடிமகன் என்று பேர் வைத்தார்கள். அவன் சிறு வயதிலேயே பெரிய பலசாலியாகத் திகழ்ந்தான். எவ்வைக்கூட வாளால் அடித்துக் கொண்றுவிடுவான். இலையான் கோச முதலியபறவைகள் இவனை எதிர்க்க வரும். அது எல்லாம் இவனுக்கு தூசிபோலத்தான். அவன் தனது வாளை எடுத்துக் குறி பார்த்து இலையானின் சிறகு இரண்டையும் பறக்கும்போதே வெட்டிவிடுவான். அவ்வளவு பராக்கிரமம் உடையவன்தான். இப்படி வீர சாதனைகள் செய்பவனுக்கு பதினைந்தாவது வயது நிரம்பி வழிந்தது. ஆனால் இவனுக்கு பறவைகளில் பெரிதான கோழியின்மேல்தான் பயம். ஒரு நாள் கோழி கூவும்போது ஒரு பற்றைக்குள் போய் புகுந்து கொண்டான். இதைக் கண்ட ஒரு வெட்டுக்கிளி ஒன்று இவனை பிடித்து விழுங்கிவிட்டது. அரசன் தன் மகனைக் காணுமல் தத்

தளித்தான்; அழுதான், கதறி ணென் என்ன பலன். வெட்டுக்கிளியின் வாயில் அகப்பட்ட இளவரசன் வெளியே வரவேயில்லை.. அவன் வெட்டுக்கிளியின் வயிற்றில் இருந்தபடியே தான் எப்படி வெளியே போகலாம் எனயோசித்தான்.

ஒரு நாள் மழையில் நினைந்து நடுங்கிக்கொண்டிருந்த ஒருதவளை வெட்டுக்கிளியைக் கண்டது ஓரே தாவலில்பாய்ந்து வெட்டுக்கிளியை விழுங்கியது இளரசனுகு ஏதோ குடு ஏறியமாதிரி இருந்தது. அவன் நினைத்தான் வெட்டுக்கிளி ஏதே வெயிலில்தான் நிற்கிறது என்று தவளை தனது வயிறு



நிரம்பிவிட்ட பேருமிதத்தோடு வெளியே சென்றது, அப்போது பசியோடு நின்றுகொண்டிருந்த பாம்பு ஒன்று தவணையை ஒரே விழுங்கலாக விழுங்கியது. இது இவ்வாறிருக்க இந்த அரசனை வெல்வதற்காக அண்டை நாட்டி விருந்து வேறொரு அரசன் படை எடுத்து வந்தான். வந்து தோற்று ஒடினை; அங்கே அவன் இந்த

இதைக் கண்ட கொடிய அரசன் பாம்பு மட்டும் தேவை என்று முட்டையை எடுத்து ஏறிந்தான். முட்டை வெடித்தது இளவரசன் வெளியே வந்தான். வந்ததுமே கொடிய அரசனைப் பார்த்து அடே! கொடியவா எனது தகப் பண்யா கொல்லப் பார்த்தாம் இப்பொழுதே உன்னை யமலோ கத்துக்கு அனுப்புகின்றேன்



அரசனைக் கொல்வதற்கு ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி ஒரு பாம்பு கொண்டுவரப்பட்டது. அந்தப் பாம்பின் வயிற் றில்தான் இளவரசன் இருக்கின்றன் என்பது கொடிய அரசனுக்கு எப்படித் தெரியும். ஒரு நாள் பாம்பைபெப்டியில்வைத்தி ருக்கும் போது அந்தப் பாம்பு முட்டை போட்டுவிட்டது.

என்று பாம்பை எடுத்து அவன் மேல் ஏறிந்தான். பாம்பு அவன் மேல் விழுந்து அந்தக் கொடிய வளைத் தீண்டியது. அவன் அது வேயே துடித்து இறந்தான். அரசன் தன் மகனைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். அத்தோடு தன் மகன் ஒரு கொடியவளைக் கொன்றுவிட்டான் என்று பேரு மிதம் அடைந்தான்.

★ ★



கோழி: நீங்கள் இப்பொழுதெல்லாம் காலையிலே கூவுவதில்லையே ஏன்?

சேவல்: பக்கத்தில் இருக்கும் அலாரம் அடித்தே எழும்பாத மனிதன் கூரையிலிருந்து நான் கூவியா எழும்பப்போகிறூர்கள்; அதுதான்...



# நாலேபதேசம்

-விபுலன்-

மிகமிகச் சாதாரண தாக்கங்க  
ஞக்கும் அவை வளைந்து நெளிவ  
தைக் காண்கையில் அரசு தனக்  
குள்ளே நகைத்துக்கொள்ளும்.

நாணவின் அளவுக்கு மீறிய  
நாணம் அதற்கு நகைப்பைபக்  
கொடுத்தது வியப்பில்லையே?

அந்த அரசமரம் கம்பீரமாக  
நின்றது— இதன் வலிமை அதன்  
தோற்றத்தில் முறுக்கேறி க  
காணப்பட்டது. அதன் முதுமை  
பரந்துபட்ட அதன் கிளைகளில்  
நிதர்சனமானது. எத்தனை புயல்  
களை— எத்தனை வெள்ளங்களை—  
குருவளிகளை... அது சந்தித்திருக்கும்? அத்தனையையும் எவ்வளவு  
திடகாத்திரத்தோடு நேருக்குநேர்  
எதிர்த்து நிமிர்ந்து நிற்பது அது.  
உண்மையில் அது அரசமரம்  
தான்.

ஆமாம் நேருக்கு நேர் எதிர்  
த்து நிமிர்ந்து நிற்பது அதன் குண  
மல்லவா?

★

அந்த அரசமரத்தைச் சுற்றி  
லும் சமீப காலமாக முளைத்து  
நின்றன நாணல் செடிகள் சில—  
காற்றில் வளைந்து— மழைக்கு  
குனிந்து கூனிக் குறுகி நெளிந்து  
வளர்ந்தன... மெலிந்து நலிந்த  
அவைகளின் தோற்றத்தையும்

ஒருநாள் - கார்மேகம் கவிந்  
தது- கூதலும் குளிரும் காற்  
ரேடு கலந்து ஒசையிட்டு வீசியது.

இடி இடித்து முழுக்க, மின்  
வெட்டு வாஜை வாள்கொண்டு  
வெட்டிப் பளிச்சிட்டன.

நாணல்கள் நடு நடுங்கின...  
அங்கும் இங்கும் வளைந்து நெளி  
ந்து... எதிரிகளின் தாக்கங்களுக்கு  
பணிந்து... குனிந்து உயிர்வாழு  
பிரயத்தனப்பட்டன... அரசு இத்  
தனையையும் பார்த்தபடி தாக்கு  
தல்களுக்கு நிதானமாகத் தன  
னைத் தயார்படுத்திக்கொண்டு  
நின்றது. அதன் முதுமையிலும்  
அனுபவம் அதற்கு தளர்ச்சியைக்  
கொடுக்கவில்லை.

எதற்கும் தயார் என்ற நிலை  
யில் நாணல்- நிலைமை மோசமா  
கிக்கொண்டது - இயற்கையின்  
சீற்றம் குருவளியாக... பிரளை  
ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது.

“‘ஜீயா... ஜீயா...’’ வார்த்தைகள் திக்கத் திக்கப் பெரிதாகப் புலம்பிக் கத்தி ன நாண்லகள். அரசுக்கு இவற்றின் கோழைத் தனத்தைக் காணக் கோபம் ஒரு புறம் நடுங்கலைக் காண நகைப் பும் மறுபுறம்-

கோபத்தோடு பரிகாசமாக பெரிதாக இடி இடிப்பதுபோன்று சிரித்தது.

நாண்லகள் மேலும் நடுங்கியவாறு கத்தின...

“இடி இடித்து நடுங்கவைப் பதுபோதாதென்று நீயும் கடகடத்து கலங்க வைக்கிறோய்?,”

அரசு மேலும் சிரித்தது... பின் சொன்னது: “ஏன் இப்படி நடுங்கிச் சாகிறீர்கள்... கோழைகளைப்போல...”

“நீ வலிமையுள்ளவன் உனக்கு உறுதியான உடல்- ஆனால்- நாங்களோ,”

“ஏ ய பயந்தாங்கொள்ளி களே ... உறுதியும் வலிமையும் உடலைப் பொறுத்ததல்ல அது மனதைப் பொறுத்தது— மன உறுதியுடன் நியிர்ந்து நிலலுங்கள்...

“ஜீயோ... உன் வேதாந்தம் எங்களுக்கு சரிவராது— நாங்கள் இறந்து அழிந்து போவோமே...”, என்று கத்தியபடி குருவளியின் சுழற்சிக்கேற்ப வளைந்து வளைந்து போராடிக்காண்டன நாண்லகள்.

“ஏய்- கோளைகளே... செத்துச் செத்தது வாழ்வதை விட ஒரேயடியாக செத்துவிடலாமே; சாவு ஒரு முறை வரத்தானே

போகிறது... அதற்குப் பயப்படலாமோ- நியிர்ந்து நிலலுங்கள்- வளையாதீர்கள்...” அரசு கத்தியது.

“நாங்கள் செத்துச் செத்தாவது வாழ்வதான் விரும்புகிறோம்- நீ உன் இஷ்டப்படி செய்ய...” என்றுவிட்டு வளைந்து நெளிய ஆரம்பித்தன நாண்லகள்...

அரசு நினைத்தது- ‘இந்தமாதிரிக் கோழைகளால்தான் நமது இனத்திற்கு அவமானம்’ அது கொதித்தது-

நேரம் செல்லச் செல்ல நிலைமை என்றுமில்லாதவாறு மோசமாகி யது. அரசு தன்னால் இயன்ற வரையிடுத்துக்கொண்டிருந்தது.

நாண்லகள்—?

இப்படியே ...

இரவின் நிசியில்- ஒரு பெரிய ஒசை அந்த வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்தது.



பொழுது புலர்ந்தது.

ஆற்றவின் உருவமான அரசு மலை புரண்டாற்போன்று சரிந்து கிடந்தது.

-இன்னும் சாகவில்லை-

அதன் நீண்டு வளர்ந்த கிளைகளின் அழுத்தத்தில் அமுங்கி அத்தனை நாண்லகஞும் குற்றுயிராக் கிடந்தன—

ஒரு நாணல் ஈனக் குரவில் அரசைப் பார்த்துக் கேட்டது:

‘பாவி— நீ உன் ஆணவத்தால் மடியப்போகிறோய்— எங்களையும் ஏன் இப்படி அழுக்கிக் கொல்கிறோய்...?’

“நீங்கள் அடிக்கடி செத்துப் பிழைப்பதை” நடுநடுங்கி வாழ் வதைப் பார்க்க எனக்கு சகிக்க வில்லை... அதுதான், வாழ்க்கையில் வருகின்ற அந்த ஒரே மரணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளத்தான் உதவினேன் அவ்வளவுதான்—”

“பா வி... கொலைகாரா.. நா ந் கள் எப்படியாவது வாழ விரும்பினோம்... நீ... நீ—”

நாணவ்களின் உயிர்த்துடிப்புகள் அடங்குமுன்னர் அரசு அவற்

றிற்கு ஞானேபதேசம் செய்வது போற் கூறிற்று.

“கோழையாக நூறுநாட்கள் வாழ்வதை விட வீரனுக ஒருநாள் வாழ்வதே மேல்- அதாவது உங்களைப்போல் வளைந் து நி ன் ரு வாழ்வதிலும் பார்க்க என்னைப் போன்று நியிர்ந்துநின்று சாவதே மேல்...”

அதன்பின்னர் அங்கு அமைதி நிலவியது.



-திலீபன்-

## பார்க்க பகுதி



இது நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது நிகழ்ந்தது. எங்கள் வகுப்பில் ஒரு குறும்புப் பையன் இருந்தான் அவன் கணக்கில்சற்றே ‘வீக் அதனாலே கணக்காக சிரியர் அவனையே தினமும் சில கணக்குகளைச் செய்யும்படி சொல்வார், அவனுக்கு இது பிடிப்ப தில்லை. சில சமயங்களில் கணக்குகளை செய்ய முடியாதபோது சில குறும்புத்தனங்கள் செய்வான். ஒரு நாள் ஆசிரியர் கழி த்த ஸ்கணக்குகளைப்படிப்பித்துக்கொண்டிருந்தார். ஆசிரியர் இவனை ஏழந்து நிற்கும்படி சொல்லி ‘ஜங் திலை ஜங்து போன்ற எத்தனை’ என்று கெட்டார். இவனே கணக்கைச் செய்து பார்க்க பேப்பரைத் தேடினன். வந்த சிரிப்பை மெதுவாக அடக்கிக்கொண்டோம்.

பின் ஆசிரியர் கணக்கைச் சுலபமாக்க “அடே நீ ஜங்து தோசை கடையில் வாங்கி ஜங்தையும் சாப்பிட்டால் மீதி என்ன” என்றார். இவன் “சம்பல மீதி” என்றான். வகுப்பில் சிரிப்பு அடங்க கொஞ்ச நேரமாயிற்று.



வேலு: எனக்கு புது ஆசிரியர் வந்த விண்புதான் கணிதப்பாடத்தில் பற்று ஏற்பட்டது.

மணி: ஏன் அவ்வளவு நல்ல ஆசிரியரா?

வேலு: அவர் சரியா என் அபிமான நட்சத்திரம் ஜெய்சங்கர் மாதிரி.

# வேஷ்களுக்




மணி; வா... பாட்டி 'பீச், சுக் குப் போகலாம்...'.

பாட்டி: அங்கெல்லாம் பெல் போட்டமோ என்னமோ போட்டுக் கொண்டுதான் வருவாங்களாம்... என் நட்டை அதில்லையே... நான் வரேல்லை.




பாலு: உன்னுடைய ஞாபகசக்தி எப்படி சிவம்?

சிவம்: கரும்பலகையான் ஒன்றும் ஞாபகத்தில் நிற்குதில்லை.... வென் திரையான் எல்லாம் ஞாபகத்தில் இருக்கு.



மரத்திலுள்ள ஒரு காகம்:  
என்ன... அவர் புது சா  
என்னமோ வியாபாரம்  
ஆரம்பித்திருக்கிறாரா....?

மற்றக் காகம்: ஆமாம் குயில்க  
ஞக்கு கூடுகட்டி விற்கிறார்.




அப்பா: நான் கடையில் சாமான் கள் வாங்கும்பேரது கணக் குப்பார்த்ததில் பிழை விட்டு விட்டேன்.

ஆசிரியைம்மா: (எதோ நினை வில்) பெஞ்சேமலே ஏறி நில் ஆங்கள்.

திருவாறை நினைவு  
கல்வெள்ளை

திருவாறை நினைவு



திருவாறை நினைவு

திருவாறை நினைவு

திருவாறை

திருவாறை

திருவாறை

திருவாறை நினைவு  
திருவாறை நினைவு

திருவாறை நினைவு  
திருவாறை நினைவு

சிறுவர் சஞ்சிகை

கண்மணிக்கு

எமது நல் வாழ்த்துக்கள்

யாழ் உலோகத் தொழிற்சாலை

250 - 254, காங்கேஸ்துறை வீதி,

யாழ்நகர்.

தொலைபேசி: 7019

யாழ் மெட்டல்

விற்பனை நிலையம்

6, நவீன சந்தை.

யாழ்நகர்.

தொலைபேசி: 7430-47596